



சுருக்கம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியருக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்குதல் மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான - குழுக்களை ஏற்படுத்தி வெளியிடப்பட்ட அரசாணைக்கு பதிலிட்டகற்றீடு ஆணை (In supercession of orders) வெளியிடப்படுகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-1) துறை
அரசாணை (நிலை) எண். 60

நாள்.11-09-2023

திருவள்ளூர் ஆண்டு 2054
சோபகிருது ஆவணி 25

படிக்கப்பட்டவை:-

1. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 13-01-2023 நாளிட்ட அறிவிப்பு.
2. மாண்புமிகு முன்னாள் அமைச்சர் நிதி மற்றும் மனித வள மேலாண்மை அவர்கள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட 29-03-2023 நாளிட்ட அறிவிப்பு.
3. அரசாணை (நிலை) எண்.43, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-1) துறை, நாள். 27-07-2022.
4. அரசாணை (நிலை) எண்.1, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-1) துறை, நாள். 13-01-2023.
5. அரசாணை (நிலை) எண்.33 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-1) துறை, நாள். 07-06-2023.
6. சமூக நல ஆணையர் அவர்களின் கடித ந.க.எண்.3652/சஉதி-2(1)/ 2023, நாள். 16-05-2023, 31-05-2023 மற்றும் 28-07-2023.
7. அரசாணை (நிலை) எண்.102, உட்க வளர்ச்சி மற்றும் உட்கராட்சித் (பஅ5) துறை, நாள். 03-08-2023.
8. அரசாணை (நிலை) எண்.56 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-1) துறை, நாள். 14-08-2023.

ஆணை:-

மேலே எட்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு (1) மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு (2) மாநில அளவிலான கண்காணிப்புக்குழு (3) மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு (4) பள்ளி அளவிலான கண்காணிப்புக்குழு மற்றும் கூட்ட நடைமுறைகள் ஏற்படுத்தி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.

த.பி.பா

2. தற்பொழுது மேலே எட்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைக்கு பதிலிட்டகற்றீடு ஆணை (in supercession of orders issued) வெளியிடுவது என அரசு முடிவு செய்து இவ்வாணையின் இணைப்பில் உள்ளவாறு 1. மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு 2. மாநில அளவிலான கண்காணிப்புக் குழு, 3. மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு 4. பெரு நகர சென்னை மாநகராட்சி கண்காணிப்புக் குழு 5. மாநகராட்சி அளவிலான கண்காணிப்புக் குழு (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) 6. நகராட்சி அளவிலான கண்காணிப்புக் குழு 7. வட்டார அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் 8. பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் கூட்ட நடைமுறைகளை ஏற்படுத்தி அவ்வாறே ஆணையிடுகிறது.

3. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கீழ்க்கண்டவாறு செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:-

- (1) இக்குழுக்களில் நியமனம் செய்யப்படும் அலுவல் சாரா உறுப்பினர்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படவேண்டும்.
- (2) இத்திட்டத்தினை ஆய்வு செய்ய ஆய்வு குழுக்களை ஏற்படுத்தி (Inspection Team) பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுவுடன் ஒருங்கிணைத்து திட்டத்தினை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
- (3) மாவட்டங்களிலுள்ள பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் மூலம் காலை உணவானது உடனடி வளர்ச்சி மற்றும் உடனடித் துறை/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கப்படும் நேர்வுகளில், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக இத்திட்டத்தினை மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு செய்யப்படவேண்டும்.

4. மைய சமையல் கூடம் மூலமாக (Centralised Kitchen) காலை உணவு விநியோகிக்கப்படும் பேரூராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையர்கள் இத்திட்டத்தினை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

5. பேரூராட்சி பகுதிகளில் உள்ள செயல் அலுவலர்களின் மூலமாக இத்திட்டத்தினை கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்/நகராட்சி ஆணையருடன் ஒருங்கிணைந்து, திட்ட கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சுன்சோங்கம் ஜடக் சிரு
அரசு முதன்மைச் செயலாளர்

பெறுநர்,

அரசு தலைமைச் செயலாளர், சென்னை.9.

